



தகவல்

அந்நியம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 18.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 6869/D/2018

திரு V.இளங்கோவன்

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / மேலாளர்,
சீர்காழி நகராட்சி, நாகை மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	09.04.2018
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	28.05.2018
முதல் மேல்முறையீட்டு அலுவலர் பதில் அளித்த நாள்	30.05.2018 & 09.07.2018
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	18.09.2018

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் திரு. J.காதர்கான், மேலாளர், சீர்காழி நகராட்சி, நாகை மாவட்டம் தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் சீர்காழி நகராட்சி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், சீர்காழி தென்பாதி உள்ள சபரிநகர், R.K.நகர், VNP நகர் ஆகிய மூன்று நகர்களில், பொது ஒதுக்கீடு இடங்கள், எந்தெந்த மனைகள் தெருக்களை ஒட்டி உள்ளது என்ற விவரம், பொது ஒதுக்கீடு இடங்கள் தானசெட்டில்மெண்ட் வாயிலாக பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரம், பொது ஒதுக்கீடு இடங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பின்

அவற்றின் விவரம் உள்ளிட்ட முழு விவரங்களை மொத்தம் 5 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், மனுதாரர் மனுவில் கோரியுள்ள தகவல்களை இவ்வாணை கிடைக்கப்பெற்ற பதினைந்து நாட்களுக்குள் மனுதாரருக்கு காலமாமதமின்றி தகவல்கள் வழங்க நாகை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது. மேலும், மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 19(3)-ன் மனு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 6869/D/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / மேலாளர்,
சீர்காழி நகராட்சி, நாகை மாவட்டம். (இ) 19(3) மனு

மனுதாரர்:-

திரு V.இளங்கோவன்,
எண்.7/210 K, ஸ்ரீ ரெசிடென்சி,
நாகமநாயக்கன்பாளையம்,
பட்டணம், கோயமுத்தூர் - 641 016.